



நிலையான வைப்புக் கணக்குகளை ஆரம்பிக்கும் படிவம் (தனிநபர்/கூட்டு), (உள்நாட்டு நாணயம்)
Application for Opening of Fixed Deposit (Individual/Joint), (Local Currency)

முகாமையாளர் / The Manager,
தேசிய சேமிப்பு வங்கி / National Savings Bank

..... கிளை / Branch
தயவுசெய்து கீழே தரப்பட்டுள்ள தகவல்களைக் கொண்டு எனது/எமது பெயர்/
பெயர்களில் தனிநபர்/கூட்டு நிலையான வைப்புக் கணக்கொன்றை ஆரம்பித்து
அதனுடன் தொடர்புற்ற ஏனைய வசதிகளைப் பெற்றுத்தரவும்.

Please open an Individual/ Joint Fixed Deposit in my/our name/s and provide
the other services offered by the Bank as per the details given below.

ஆங்கிலத்தில் நிரப்புவதாயின் சகல விபரங்களையும் கெபிடல் எழுத்துக்களில்
நிரப்பவும். தேவைக்கேற்ப "✓" அடையாளத்தை இடவும்.
If filling in English, Please complete all details in **BLOCK** capital letters and put
"✓" where applicable.

அலுவலகப் பாவனைக்கு மாத்நிரம் - For Office Use Only			
Deposit No.			
CIF No.1		EPF & Signature	
CIF No.2		Data entered by	
CIF No.3		EPF & Signature	
Certificate No.		Manager	
Date			

தனிப்பட்ட தகவல்கள்/Personal Information

பிரதான விண்ணப்பதாரி Main Applicant *	முதலெழுத்துக்களுடனான பெயர் : திரு/திருமதி/செல்வி/வண/ஏனைய Name with Initials : Mr/Mrs/Ms/Rev/Other			
	தே.அ.அ. இல./செல்லுபடியாகின்ற கடவுச் சீட்டு இல./பிறப்புச் சான்றிதழ் இல.: நீங்கள் வருமான வரி செலுத்துபவர் ஒருவரா? ஆம்/ இல்லை NIC/Valid Passport Number/Birth Certificate No : Are you an Income Tax Payer? Yes/No செலுத்துவதாயின், வரிக்கோவை இல. If Yes, TIN No. :			
	தொடர்புகொள்ளக்கூடிய முகவரி (நிலையான முகவரியிலிருந்து வேறுபடுமாயின் மாத்நிரம்) : Communication Address (If different from the permanent address) :			
கூட்டு விண்ணப்பதாரி 1 Joint Applicant 1	முதலெழுத்துக்களுடனான பெயர் : திரு/திருமதி/செல்வி/வண/ஏனைய Name with Initials : Mr/Mrs/Ms/Rev/Other			
	தே.அ.அ. இல./செல்லுபடியாகின்ற கடவுச் சீட்டு இல. நீங்கள் வருமான வரி செலுத்துபவர் ஒருவரா? ஆம்/ இல்லை NIC/Valid Passport Number: Are you an Income Tax Payer? Yes/No செலுத்துவதாயின், வரிக்கோவை இல. If Yes, TIN No. :			
கூட்டு விண்ணப்பதாரி 2 Joint Applicant 2	முதலெழுத்துக்களுடனான பெயர் : திரு/திருமதி/செல்வி/வண/ஏனைய Name with Initials : Mr/Mrs/Ms/Rev/Other			
	தே.அ.அ. இல./செல்லுபடியாகின்ற கடவுச் சீட்டு இல. நீங்கள் வருமான வரி செலுத்துபவர் ஒருவரா? ஆம்/ இல்லை NIC/Valid Passport Number: Are you an Income Tax Payer? Yes/No செலுத்துவதாயின், வரிக்கோவை இல. If Yes, TIN No. :			
*இவ்வைப்புடன் தொடர்புற்ற சகலவித தொடர்பாடல்களும் பிரதான விண்ணப்பதாரியுடன் மாத்நிரமே மேற்கொள்ளப்படும் என்பதை தயவுடன் கவனிக்கவும். *Please note that all correspondence with regard to this deposit will be communicated to the main applicant only.				

நிலையான வைப்புக்கள் தொடர்பான விபரங்கள்/Fixed Deposit Details

நிலையான வைப்பின் வகை: Fixed Deposit Type: Normal ☐ Gaurawa ☐ Gaurawa + ☐ விசேட முத்த பிரஜை ☐ ஓய்வு பெற்றோர் ☐ புலமையாளர்களில் ☐ ஏனைய (குறிப்பிடவும்) ☐ Others (Please Specify)				
வைப்புக் கால எல்லை (மாதங்கள்) : 01 ☐ 03 ☐ 04 ☐ 06 ☐ 07 ☐ 12 ☐ 24 ☐ 36 ☐ 48 ☐ 60 ☐ Term of Deposit (in months): ஏனைய (குறிப்பிடவும்) ☐ Other (Please Specify)				
வைப்புச் செய்யப்பட்ட தொகை இலக்கத்தில்: Deposit Amount in figures:		வைப்புச் செய்யப்பட்ட தொகை எழுத்தில்: Deposit Amount in words:		
பண வைப்பு முறைமை: Mode of Deposit: காசாக ☐ காசோலை ☐ Cash ☐ Cheques ☐ கணக்கிலிருந்து ☐ From Account	காசோலை இலக்கம் Cheque No. _____ வங்கியும் கிளையும் Bank & Branch. _____	எனது/எமது NSB கணக்கை/கணக்குகளை பற்று வைக்கவும் Debit My/Our NSB Account /s கணக்கிலக்கம்/கள் Account No/s _____	ஏனைய (குறிப்பிடவும்) Other (Please Specify) _____	
வட்டிக் கொடுப்பனவு முறைமை : Interest payment option:		முதிர்வின் போது/On Maturity ☐ மாதாந்தம்/Monthly ☐ Others (Please Specify) _____		
புதுப்பித்தல் முறைமை : Renewal Option :		வட்டியுடன் தானியக்க ரீதியில் அதே வட்டியின்றி தானியக்க ரீதியில் அதே கால எல்லைக்கு புதுப்பிக்கவும் ☐ Automatic Renewal with Interest for Similar Period கால எல்லைக்கு புதுப்பிக்கவும் ☐ Automatic Renewal Without Interest for Similar Period ஏனைய (குறிப்பிடவும்) ☐ Others (Please Specify) _____		
வட்டிக் கொடுப்பனவு முறைமை : Interest payment method :	கணக்கிற்கு வரவு வைக்கவும் Credit Account ☐	கணக்குரிமையாளர் பெயர் Name of Acc. Holder _____ கணக்கிலக்கம்/தொடர்பு இல. Acc. / Ref. No _____	காசோலைகள் மூலம் By Cheque ☐	ஏனைய (குறிப்பிடவும்) Other (Please Specify) _____
புதுப்பித்தல் அறிவித்தலை வழங்கும் முறை: Renewal Notice Method:		குறுஞ்செய்தி ☐ SMS	மின்னஞ்சல் ☐ Email	ஏனைய (குறிப்பிடவும்) Others (Specify) _____

FATCA பிரகடனம்/FATCA Declaration

நீங்கள் ஐக்கிய அமெரிக்க இராஜ்ஜியத்தின் வெளிநாட்டுக் கணக்கு வரி இணக்குவிப்பு சட்டத்திற்குட்பட்ட அமெரிக்கப் பிரஜையா/கனா?			ஆம்/Yes	இல்லை/No
Are you a US person/persons under the Foreign Account Tax Compliance Act (FATCA) of the US?				
ஆம் அயின், இந்த விண்ணப்பத்துடன் FATCA பிரகடனத்தை சமர்ப்பித்தல் வேண்டும்./If a US Citizen, FATCA declaration need to be submitted along with this application.				
பிரதான விண்ணப்பதாரி / Main Applicant				
கூட்டு விண்ணப்பதாரி 1 / Joint Applicant 1				
கூட்டு விண்ணப்பதாரி 2 / Joint Applicant 2				

PEP பிரகடனம்/PEP Declaration

கணக்குரிமையாளர்/கள் அல்லது அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய ஒருவர் அரசியலில் ஈடுபட்டுள்ளவர் ஒருவரா?			ஆம்/Yes	இல்லை/No
Whether any Account Holder/Holders or any member of his/her family or close associate, a Politically Exposed Person (PEP)?				
பிரதான விண்ணப்பதாரி / Main Applicant				
கூட்டு விண்ணப்பதாரி 1 / Joint Applicant 1				
கூட்டு விண்ணப்பதாரி 2 / Joint Applicant 2				

வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் தகவல்/KYC Details

வைப்பினை ஆரம்பித்தல் மற்றும் அதன் நோக்கங்களும் /Deposit opening purpose and the usage

- | | | |
|--|---|---|
| ☐ தொழில்/தொழில்சார் துறை
Employment / Profession | ☐ வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள்
Business Transaction | ☐ குடும்பப் பண உள்வரவுகள்
Family Inward Remittances |
| ☐ சேமிப்பு/முதலீடுகள்
Savings/Investments | ☐ கடன் அடைத்தல்
Loan Repayment | ☐ சமூக மற்றும் சேமநல நடவடிக்கைகள்
Social and Charity Work |

நிதியங்களின் அடிப்படை / Source of funds

- | | | |
|---|---|--|
| ☐ சம்பளம் மற்றும் இலாபங்கள்
Salary/Profit income | ☐ குடும்ப பண அனுப்புதல்கள்
Family Remittances | ☐ ஆதன விற்பனைகள்/சொத்துக்கள்
Sale of Properties / Assets |
| ☐ நன்கொடைகள்/அறக்கட்டளை (உள்/வெளிநாட்டு)
Donation/Charity (Local/Foreign) | ☐ தரகு வருமானம்
Commission Income | ☐ ஏனைய (குறிப்பிடவும்)
Other (Please Specify) _____ |

உத்தேச தொகை/Anticipated Volumes

- | | | |
|--|--|--|
| ☐ ரூ.500,000/- விட குறைவானது
Less than Rs. 500,000/- | ☐ ரூ.500,001/- க்கும் 1,000,000/- இடைப்பட்டது
Rs. 500,001/- to 1,000,000/- | ☐ ரூ.1,000,001/- விட கூடியது
Above Rs. 1,000,001/- |
|--|--|--|

உத்தேச கொடுக்கல் வாங்கல் முறை/Expected Mode of Transaction

- | | | |
|--|---|---|
| ☐ பணமாக
Cash | ☐ காசோலைகள்
Cheques | ☐ இணைய வங்கியியல்
Internet Banking |
| ☐ SLIPS/வெளிநாட்டு பண அனுப்புதல்கள்/
வங்கிகளுக்கிடையிலான செலுத்துதல்கள்
SLIPS/Wire Transfers/RTGS | ☐ வெளிநாட்டுப் பண அனுப்புதல்கள்
Foreign Remittances | ☐ ஏனைய (குறிப்பிடவும்)
Other (Please Specify) _____ |

நிபந்தனைகளும் விதிகளும்

- வைப்பு தானியக்க அடிப்படையில் புதுப்பித்தலுக்கு உட்படுவதானது குறித்த வைப்புடன் தொடர்புற்று புதுப்பித்தலுக்கு உட்படுகின்ற திகதிக்குள் காணப்படுகின்ற வட்டி வித்திற்கேயாகும்.
- வாடிக்கையாளர்/களின் வேண்டுகோளின் பேரில் வைப்பு முதிர்வடைய முன் பணத்தை மீள் வழங்க முடியும். அதன் போது வைப்புடன் தொடர்புற்றவாறு செலுத்தப்பட வேண்டிய வட்டியிலிருந்து ஒரு பகுதி அல்லது முழுமையான வட்டித் தொகை கழித்தலுக்குட்படுகின்ற அதே வேளை, அதன் தொகையானது குறித்த வைப்பு வங்கியில் காணப்பட்ட கால எல்லையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
- மாதாந்தம் வட்டி செலுத்தப்படுகின்ற வைப்பொன்று முதிர்வடைய முன் அதனை முடிவிடுகின்ற போது மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ள வட்டித் தொகையை வங்கியினால் முதல் தொகையிலிருந்து அறவிடு செய்து கொள்ளப்படும்.
- பராமடையாதோர் வைப்புக்கள் தவிரந்த 18 வயதினைத் தாண்டிய வைப்பாளர்களினால் பேணிவரப்படுகின்ற சகலவித வைப்புக்களையும் பிணையாக வைத்து கடன் வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும்.
- வங்கியின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட வகையில் இடம் பெறக்கூடிய குறைபாடுகள் மற்றும் தாமதங்கள் தொடர்பில் வங்கி பொறுப்புக்கூறாது.
- வைப்பொன்றுக்காக பெயர் நியமனம் செய்தலானது குறித்த வைப்பை ஆரம்பித்த கிளையில் வைத்து மாத்திரமே மேற்கொள்ள முடியும் என்பதுடன் அவ்வாறு பெயர் நியமனம் செய்தலானது 16 வயதை விடக்கூடிய வைப்புரிமையாளர்களுக்கு மாத்திரமே மேற்கொள்ள முடியும்.
- கூட்டு நிலையான கணக்குகளை முடிவிட குறித்த கணக்கினையுடைய உரிமையாளர்கள் யாவரினதும் எழுத்துமூல சம்மதம் கட்டாயமாகும்.

Terms & Conditions

- Automatic renewal of the Deposit will be done at the prevailing rate of interest at the time of renewal.
- On the request of the customer/s, the Bank may permit withdrawal of funds before maturity and in such instances, the interest to be foregone either partially or wholly depending on the period of the deposit held with the Bank.
- In the event of a premature withdrawals where interest has been paid monthly, the Bank will deduct the interest in excess from the capital.
- Depositors above the age of 18 can obtain loans against all deposits except for minor deposits.
- The Bank shall not be responsible for any failure or delay resulting from any reason beyond the control of the Bank.
- Application for appointing Nominee/s to a Fixed Deposit can be made only at the deposit opening Branch. However, no Nominee can be appointed, if the deposit holder is below 16 years of age.
- If it is a joint Fixed Deposit Account, the written consent of all the account holders is required to close the deposit.

வைப்பாளர் பிரகடனம் /Depositor/s' Declaration

மேற்குறிப்பிட்ட தகவல்கள் உண்மையானதும் சரியானதும் என நான்/நாம் உறுதி செய்கின்றேன்/செய்கின்றோம். மேலும் என்னால்/எம்மால் இந்த வைப்பின் செயற்பாடுகள் தொடர்பான சட்ட திட்டங்கள் மற்றும் நிபந்தனைகளை வாசித்து விளக்கிக் கொண்டுள்ள அதே வேளை, அரசு/ஒழுங்குமுறையமைப்பு/நியதிச் சபைகள் மூலம் வெளியிடப்படுகின்ற உத்தரவுகள், ஒழுங்கு விதிகள் மற்றும் அறிவுரைகளுக்கு இணங்கும் வகையில் வங்கியினால் இந்த வைப்பு தொடர்பில் அறிமுகம் செய்யப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட மற்றும் காலத்திற்குக்காலம் அமுலப்படுத்தப்படுகின்ற சட்டதிட்டங்கள் மற்றும் நிபந்தனைகள் தனிப்பட்ட வகையில் எனக்கு/எமக்கு அறிவிக்காவிட்டதும் அவைகளுக்கு இணங்கி கட்டுப்பட்டு நடப்பதற்கும் நான்/நாம் இணங்குகின்றேன்/இணங்குகின்றோம். மேலும் இந்த வைப்புத் தொகையிலிருந்து உரிய கட்டணங்களை அறவிடு செய்து கொள்வதற்கு நான்/நாம் வங்கிக்கு அதிகாரத்தை வழங்குகின்றேன்/வழங்குகின்றோம்.

I/We hereby confirm that the details given above are true and correct. Further, I/we have read & understood the rules, regulations and conditions for the operation of this deposit and I/we hereby agree to comply with and be bound by the rules, regulations and conditions made or imposed by the Bank with regard to this deposit and which may come into effect and to be enforced by the Bank from time to time in order to comply with any directions, regulations and instructions issued by government, regulatory/statutory authority notwithstanding the fact that such rules and regulations have not been personally notified to me/us. Further, I / we do hereby authorize the Bank to recover applicable charges from this deposit.

செயற்பாட்டு அறிவுரைகள் (கூட்டுக்கணக்குகளுக்கு மாத்திரமே) Operating instructions (for joint Accounts only):

- | | | | | | | |
|--------------------------------------|--------------------------|----------------------------|--------------------------|-----------------------------|--------------------------|---|
| நாம் இருவரில் ஒருவர்
Either of us | ☐ | நாம் அனைவரும்
All of us | ☐ | எம்மில் ஒருவர்
One of us | ☐ | ஏனைய (குறிப்பிடவும்)
Other (Specify) _____ |
|--------------------------------------|--------------------------|----------------------------|--------------------------|-----------------------------|--------------------------|---|

பிரதான விண்ணப்பதாரி
Main Depositor

கூட்டு விண்ணப்பதாரி -1
Joint Depositor -1

கூட்டு விண்ணப்பதாரி -2
Joint Depositor -2

For Office Use Only

Signature/s Verified

திகதி /Date

--	--	--	--	--	--	--

என்னால்/எம்மால் சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்பட்டன
I/We have collected the certificate

EPF & Signature of the Authorised Officer